



# AADHAAR ENROLMENT FORM - ஆதார் பதிவுப் படிவம்



Please follow the instructions overleaf while filling up the form. Use capital letters only.

1	Full Name: பெயர்		
2	Gender: Male ( ) Female ( ) Transgender ( ) பால்: ஆண் பெண் திருநங்கை	3	Date of Birth   DD   MM   YYYY   OR Age : Yrs பிறந்த தேதி (அல்லது) வயது
4	Address: C/o ( ) S/o ( ) D/o ( ) W/o ( ) NAME/ பெயர் வசிப்பிட முகவரி		
	House No/ Bldg வீட்டு எண்	Street/Road/Lane தெரு பெயர்	
	Village கிராமம்	City நகரம்	
	Taluk தாலுகா	District மாவட்டம்	
	State மாநிலம்	Post Office அஞ்சலகம்	PIN CODE             அஞ்சல் எண்
	Mobile No கைப்பேசி எண்	E Mail மின்னஞ்சல்	
5	Details of : Father ( ) Mother ( ) Husband ( ) Wife ( ) Guardian ( ) தந்தை தாயார் கணவர் மனைவி காப்பாளர்		
	Name பெயர்		
	Aadhaar No.                     OR EID No:                     dd   mm   yyyy   hh: mm: ss   ஆதார் எண் (அல்லது) EID எண்		
6	Introducer's name: அறிமுகப்படுத்துபவர் பெயர்	Aadhaar No.                     ஆதார் எண்	
7	National Population Register (NPR) Survey slip No. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவு ரசீது எண்.		
8	I want to: Open Aadhaar enabled Bank/POSB Account ( ) OR Link my existing Bank Account to Aadhaar ( ) எனது தற்போதைய வங்கி கணக்கை ஆதார் தகவலுடன் இணைக்க விரும்புகிறேன்.		
	Bank Name/Branch வங்கி பெயர் & வங்கி கிளை	Account No. கணக்கு எண்	
9	I have no objection to the UIDAI sharing information provided by me to the UIDAI with agencies engaged in delivery of welfare services. நான் UIDAI- விற்கு அளித்துள்ள தகவலை, நலத்திட்டங்களை அமுல்படுத்தும் அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ள, எனக்கு எந்தவித மறுப்பும் இல்லை.		YES ( ) NO ( ) உண்டு / இல்லை

## KYR + Fields – Data collection for India Post / அஞ்சல் துறைக்குரிய தகவல்

10	Post Office Savings Bank Account : YES ( ) NO ( ) அஞ்சலக சேமிப்பு வங்கி - சேமிப்பு கணக்கு உண்டு / இல்லை	Select category: SB/ RD/ PPF/NSS/ MIS/ SCSS/TD/NREGS பிரிவை தேர்ந்தெடுக்க
	PO Name அஞ்சலக பெயர்	A/C No. கணக்கு எண்
	NREGS Job Card No NREGS வேலை வாய்ப்பு அட்டை எண்	11 Do you have PLI/RPLI YES ( ) NO ( ) அஞ்சல் காப்பீடு/கிராம அஞ்சல் காப்பீடு - உண்டு / இல்லை

Names of the documents attached:

a. POI நிழற்பட சான்று	b. POA முகவரி சான்று
c. DOB பிறந்த தேதி சான்று	d. பிறச்சான்றுகள்

## Declaration / உறுதிமொழி

The information provided by me is true to the best of my Knowledge and belief / அளிக்கப்பட்ட தகவல் அனைத்தும், எனது அறிவுக்கும் நம்பிக்கைக்கும் எட்டியவரையில் உண்மை என்று உறுதி கூறுகிறேன்.

Applicant's signature  
விண்ணப்பதாரர் கையொப்பம்

**No charges are applicable for enrolment form and Aadhaar enrolment.**

### Instructions to follow while filling up the enrolment form

Column 1 <b>NAME</b>	Write full name without salutations/titles. Please bring the original & photocopy of Proof of Identity (POI) document. (See list A below).
Column 3 <b>DOB / AGE</b>	Fill in Date of Birth in DDMMYYYY format. Please bring the original & photocopy of Proof of Date of Birth if available. (See list D below). If exact Date of Birth is not known, declared age in Years may be filled in the space provided.
Column 4 <b>ADDRESS</b>	Write complete address. Please bring the original & photocopy of Proof of Address (POA) document. (See list B below). Please note that the Aadhaar letter will be delivered at the given address only. <ul style="list-style-type: none"> <li>To include parent / Guardian / Spouse name as part of the address, select the appropriate box and enter the name of the person.</li> <li>Corrections / enhancements are permissible to make the address complete without altering the base address as mentioned in the POA document.</li> </ul>
Column 5 <b>REALTIONSHIP</b>	<ul style="list-style-type: none"> <li>In case of children below 5 years, it is mandatory to provide father/mother/guardian details with his/her Aadhaar or EID number.</li> <li>If the resident is not holding a Proof of Identity &amp; using the Head of the Family identity for enrolment, it is mandatory to provide Head of the family's details with his/her Aadhaar or EID number. Please refer illustration below for filling EID. Please bring the original &amp; photocopy of Proof of Relationship (POR) document. (See list C below).</li> <li>For other cases, it is optional for the resident to fill up the relationship details.</li> </ul>
Column 6 <b>INTRODUCER</b>	Resident who does not have POI and POA may get enrolled through an introducer. PI contact nearest enrolment centre for further details. Resident who has POI & POA or using the Head of the Family identity for enrolment should not fill this column.
Column 7 <b>NPR NUMBER</b>	Resident may bring his/her National Population Register Survey slip (if available) and fill up the column.
Column 8 <b>BANK ACCOUNT</b>	Resident may choose to open a new Aadhaar enabled bank / POSB account or can link existing bank account to Aadhaar number. Relevant details as requested may be provided.
Column 9 <b>CONSENT</b>	Resident may specifically express willingness / unwillingness by selecting the relevant box.
Column 10 <b>POSB ACCOUNT</b>	Resident having Post Office Savings Bank Account may select the relevant category of account and provide account number with name of the Post Office. Resident having NREGS account may also provide Job card number.
Column 11 <b>PLI/RPLI</b>	Please select the appropriate box.

#### List A. POI documents

- Passport
- PAN Card
- Ration/PDS Photo Card
- Voter ID
- Driving License
- Government Photo ID Cards
- NREGS Job Card
- Photo ID issued by Recognized Educational Institution
- Arms License
- Photo Bank ATM Card
- Photo Credit Card
- Pensioner Photo Card
- Freedom Fighter Photo Card
- Kissan Photo Passbook
- CGHS / ECHS Photo Card
- Address Card having Name and Photo issued by Department of Posts
- Certificate of Identity having photo issued by Group A Gazetted Officer on letterhead

#### List B. POA documents

- |   |   |
|---|---|
| <ol style="list-style-type: none"> <li>Passport</li> <li>Bank Statement/Passbook</li> <li>Post Office Account Statement/Passbook</li> <li>Ration Card</li> <li>Voter ID</li> <li>Driving License</li> <li>Government Photo ID Cards</li> <li>Electricity Bill (not older than 3 months)</li> <li>Water Bill (not older than 3 months)</li> <li>Telephone Landline Bill (not older than 3 months)</li> <li>Property Tax Receipt (not older than 3 months)</li> <li>Credit Card Statement (not older than 3 months)</li> <li>Insurance Policy</li> <li>Signed Letter having Photo from Bank on letterhead</li> <li>Signed Letter having Photo issued by Recognized Educational Institution on letterhead</li> </ol> | <ol style="list-style-type: none"> <li>NREGS Job Card</li> <li>Arms License</li> <li>Pensioner Card</li> <li>Freedom Fighter Card</li> <li>Kissan Passbook</li> <li>CGHS / ECHS Card</li> <li>Certificate of Address having photo issued by MP or MLA or Group A Gazetted Officer on letterhead</li> <li>Certificate of Address issued by Village Panchayat head or its equivalent authority (for rural areas)</li> <li>Income Tax Assessment Order</li> <li>Vehicle Registration Certificate</li> <li>Registered Sale / Lease /Rent Agreement</li> <li>Address Card having Photo issued by Department of Posts</li> <li>Caste and Domicile Certificate having Photo issued by State Govt.</li> </ol> |
|---|---|

#### List C. POR documents

- Birth Certificate
- PDS Card
- MNREGA Card
- CGHS/ State Government/ ECHS/ ESIC Medical Card
- Pension Card
- Army Canteen Card
- Passport
- Any other Central/ State Govt .issued family entitlement document duly approved by the DoP and UIDAI

#### List D. DOB documents

- Birth Certificate
- SSLC Book/Certificate
- Passport
- Certificate of Date of Birth issued by Group A Gazetted Officer on Letterhead

#### Column 5 - Illustration for filling up EID No.

Acknowledgement/Resident Copy- पावती / निवासी रसीद		AADHAAR
Enrolment No./निर्माण क्रमांक: 0008/12345/00020	Date/दिनांक: 28/04/2011 15:50:16	
--- This is not the Aadhaar number ---		
OR EID No: 00081234500020 28 04 2011 15 50 16		

**No charges are applicable for enrolment form and Aadhaar enrolment.**